

இலங்கை செப்பக்டக்ரோ சம்மேளனம் - 2025

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

இலங்கை செப்பக்டக்ரோ சம்மேளனத்தின் (“சம்மேளனம்”) 2025திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, விரிவானவருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றுமற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2025 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயகசோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசியகணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் 1993 இன் 47 ஆம் இலக்கவிளையாட்டு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 9 ஆல் திருத்தப்பட்ட 1973 இன் 25 ஆம் இலக்கவிளையாட்டுச் சட்டத்தின் பிரிவு 21(அ) இற்கு இணங்கஎனதுபணிப்பின் கீழ் கணக்காய்வுசெய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவேண்டுமென நான் கருதும் எனதுகருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்தஅறிக்கையில் காணப்படுகின்றன. சம்மேளனத்தின் 2025திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்தஆண்டிற்கானஅதனதுநிதிசார் செயலாற்றலினையும் பாய்ச்சலினையும் சிறியமற்றும் நடுத்தரஅளவிலான வியாபாரங்களுக்கான

இலங்கை கணக்கீட்டுநியமங்களுக்குஇணங்க(எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதுஎனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கானஅடிப்படை

இலங்கைகணக்காய்வுநியமங்களுக்கு (இ.க.நி) இணங்கஎனதுகணக்காய்வினைநான் மேற்கொண்டேன் அவ் நியமங்களின் கீழானஎனதுபொறுப்புக்கள் எனதுஅறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கானகணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பகுதியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனதுஅபிப்பிராயத்திற்கானஅடிப்படைஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்குஉட்பட்டதரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந் நிதிக்கூற்றுக்களை சிறியமற்றும் நடுத்தர அளவிலான வியாபாரங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க (எஸ்எம்ஈஎஸ் களுக்கான எஸ்எல்எவ்ஆர்எஸ்) தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடியபொருண்மையானபிறழ் கூற்றுக்களிலிருந்துவிடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்குமுகாமைத்துவம் பொறுப்பாகஉள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, சம்மேளனம் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது சம்மேளனத்தைக்கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறுமாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் சம்மேளனம்தொடர்ந்தியங்குவதற்கு உரியவிடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

சம்மேளனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு,அவ் ஆளுகைக்குட்பட்டதரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்கதேசியகணக்காய்வுச் சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சம்மேளனத்தின் வருடாந்தமற்றும் காலரீதியானநிதிக்கூற்றுக்களையாரிக்கக்கூடியவாறுஅதன் அனைத்து வருமானங்கள்,செலவினங்கள்,சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வுதொடர்பாககணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாகநிதிக்கூற்றுக்கள்,மோசடிஅல்லதுதவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையானபிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாகநியாயமானஉறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வதுமற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்டகணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைவழங்குவதுஎனதுநோக்கமாகும். நியாயமானஉறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலானஉறுதிப்படுத்தலொன்றாக இருந்தபோதிலும் இலங்கைகணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினைமேற்கொள்ளும் போதுஅதுஎப்போதும் பொருண்மையானதவறான கூற்றுக்களின் இல்லாமைஎன்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோதாக்கமளிப்பதால் பொருண்மையானதவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதாரதீர்மானங்கள் எடுக்கும் போதுஅதுதொடர்பாககருத்தில் கொள்ளப்படல் வேண்டும். துறைசார் வெளிப்படைமற்றும் தொழில்துறைபின்னணியுடன் இலங்கைகணக்காய்வுநியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வுசெய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையானபிறழ் கூற்றுஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதுசந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளைதவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமானகணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையானபிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினைவிடமோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு,தவறானஆவணங்களைத் தயாரித்தல்,வேண்டுமென்றேவிட்டுவிடுதல் அல்லதுஉள்ளககட்டுப்பாட்டைதவிர்ப்புச் செய்தல் மோசடியொன்றுஏற்படுவதற்குகாரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக சம்மேளனத்தின் கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சம்மேளனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றைதெரிவிக்கும் நோக்கத்திற்காகஅல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்டகணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்தியகணக்கீட்டுமதிப்பீடுகள் மற்றும் தொடர்புடையவெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடுசெய்தல்.
- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக சம்மேளனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்றநிலைமையொன்று இருக்கின்றதா என்பதுதொடர்பாகபெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சம்மேளனத்தின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்றதன்மை காணப்படுகின்றது எனநான் முடிவுக்குவந்தால்,

நிதிக்கூற்றுக்களில் அதுதொடர்பாக வெளிப்படுத்துவதற்குஎனதுகணக்காய்வுஅறிக்கையின் மீதுகவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்காலநிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்தநேரலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்புமற்றும் உள்ளடக்கத்திற்கானகொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்டநிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்தசமர்ப்பித்தலும் மதிப்பீடுசெய்யப்பட்டது.
- இயலுமானவரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாகபார்க்கும் போதுசம்மேளனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாகமதிப்பீடுசெய்யப்படக்கூடியவகையில் அதன் ஒழுங்கமைப்பு,முறைமைகள்,வழிகாட்டிக் கோவை,பதிவேடுகள்,அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதானவும் அதன் முறைமைகள்,வழிகாட்டிக் கோவை,பதிவேடுகள்,அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகபேணிச் செல்லப்படுகின்றதானவும்,
- ஏதேனும் உரியஎழுத்து மூலசட்டத்திற்கோ அல்லது சம்மேளனத்தின் நிர்வாகசபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேடஏற்பாடுகளுக்கு இணங்க சம்மேளனம் செயற்படுகின்றதானவும்,
- சம்மேளனம் தனதுஅதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்கநடவடிக்கைகளுக்கப்பட்டுள்ளதாகவும்,
- சம்மேளனத்தின் வளங்கள் சிக்கனமாக,செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரியசட்டவிதிகளுக்கு இணங்கபெறுகைசெய்யப்பட்டுள்ளதாகவும்,

1.5 பெறவேண்டியமற்றும் செலுத்தவேண்டியகணக்கு

1.5.1 செலுத்தவேண்டியகணக்கு

கணக்காய்வுஅவதானிப்பு	முகாமைத்துவக்கருத்துரை	பரிந்துரை
ரூபா 173,514 கூட்டுத் தொகையைக் கொண்ட நான்கு (04) செலுத்த வேண்டிய கணக்குமீதிகள் 3ஆண்டுகளுக்கு மேலாகச் செலுத்தப்படவில்லை. மேலும்,அத்தொகைக்கானஉறுதிப்படுத்தல் கணக்காய்வுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.	2026 இல் செலுத்தப்படும்.	செலுத்தவேண்டியகணக்கு இருப்புபரிசீலிக்கப்பட்டுஅதற்கேற்பதீர்க்கப்படும்.

1.6 சட்டங்கள்,விதிகள்,பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள்,விதிகள்,பிரமாணங் களுடனானதொடர்பு	இணங்காமை	முகாமைத்துவக்கரு த்துரை	பரிந்துரை
(அ) 1973 இன் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறைஅமைச்சரால் வெளியிடப்பட்ட2025 இன் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுக்கள் சங்கங்களின் பிரமாணங்கள்.			
(i) பிரிவு 10 (i)	சம்மேளனமானது வருடாந்த தேசிய போட்டித்தொடர் குறித்த விரிவான அறிக்கையை விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கவில்லை.	எதிர்காலத்தில் இத்தகையஅறிக்கைகளை உரியகாலத்தில் சமர்ப்பிப்பதை உறுதிசெய்வதற்கு சம்மேளனம் நடவடிக்கைஎடுத்துள்ளது.	தேவைக்குஏற்ப வருடாந்த தேசிய போட்டித்தொடர் குறித்தவிரிவான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச்சட்டம் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள்	வருமானவரி செலுத்துவதற்காக சம்மேளனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்திருக்க வேண்டும். எனினும்,சம்மேளனம் இதனுடன் இணங்கவில்லை.	இந்தவிசேட பிரமாணங்கள் இலாபநோக்கமற்ற தேசியவிளையாட்டுச் சங்கங்களுக்குவரிப் பதிவுவேண்டும் என்று வெளிப்படையாகக் கட்டாயப்படுத்தவில்லை	சம்மேளனம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படவேண்டும்.

2. நிதிமீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,713,446ஆனபற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான பற்றாக்குறையாக ரூபா 1,267,513 ஆக இருந்தது. அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா445,933 ஆன பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. இந்த பின்னடைவுக்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அனுசரணை வருமானத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்ககுறைவே காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டுமீளாய்வு
3.1 செயலாற்றல்

கணக்காய்வுஅவ
தானிப்பு

முகாமைத்
துவக்
கருத்துரை

பரிந்துரை

2025 இன்
நாட்காட்டியின்
பிரகாரம்
தேசியபோட்டிகள்
07 உம்,
பயிற்சிமுகாம்கள்
06 உம் மற்றும்
சர்வதேச
போட்டிகள்
08உம்
நடாத்துவதற்கு
திட்டமிடப்பட்டிருந்
தது.
எவ்வாறாயினும்
அவற்றினுள்
தேசியபோட்டிகள்
04 உம் மற்றும்
சர்வதேசபோட்டிக
ள் 02 உம்
நடாத்தப்பட்டிருக்
கவில்லை
அல்லதுபங்குபற்ற
ப்படவில்லை

பதில்
வழங்கப்பட
வில்லை.

திட்டமிடப்பட்டதேசியபோட்டிகளைநடாத்துவதற்கோஅல்லதுஅட்
டவணைப்படுத்தப்பட்டசர்வதேசபோட்டிகளில்
பங்குபற்றுவதற்கோநடவடிக்கைஎடுக்கப்படவேண்டும்.